

## CHOLAMANDALAM INVESTMENT AND **FINANCE COMPANY LIMITED**



CIN: L65993TN1978PLC007576

Regd. Office: 'Dare House', No.2, N.S.C. Bose Road, Parrys, Chennai 600 001.
Tel.: 044 40907172; Fax:044 25346464. Email: investors@chola.murugappa.com; Website: www.cholamandalam.com

## EXTRACT OF THE DETAILED FORMAT OF STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND YEAR ENDED MARCH 31, 2023

(₹ Crores)

| SI. | Particulars   | Standalone                              |                          |   |                        |                       |  |
|-----|---|---|--------------------------|---|------------------------|-----------------------|--|
|     |   | Quarter ended                           |                          |   | Year ended             |                       |  |
| No. |   | 31.03.2023<br>Audited<br>(Refer Note-8) | 31.12.2022<br>Un-audited | 31.03.2022<br>Audited<br>(Refer Note-8) | 31.03.2023<br>Audited  | 31.03.2022<br>Audited |  |
| 1.  | Total income from operations  | 3,794,26                                | 3,375.01                 | 2,631,75                                | 12,977.98              | 10,138,77             |  |
| 2.  | Net Profit for the period before Tax  | 1,159.10                                | 920.80                   | 929.42                                  | 3,599.69               | 2,890.94              |  |
| 3.  | Net Profit for the period after Tax   | 1                                       | 684.29                   | 689.58                                  | 2,666.20               | 2,146.71              |  |
| 4.  | Total Comprehensive Income for the period (Comprising<br>Profit for the period after tax and Other Comprehensive<br>Income after tax) | 852.84<br>856.62                        | 670.71                   | 730.90                                  | 2,700.01               | 2,267.95              |  |
| 5.  | Equity Share Capital  | 164.48                                  | 164.43                   | 164.28                                  | 164.48                 | 164.28                |  |
| 6.  | Reserves (excluding Revaluation Reserves, securities premium account and capital redemption reserve)                                  | 11,185.58                               | 10,426,71                | 8,621.48                                | 11,185,58              | 8,621,48              |  |
| 7.  | Securities premium account  | 2,912.99                                | 2,905.92                 | 2,888.92                                | 2,912,99               | 2,888.9               |  |
| 8.  | Capital Redemption reserve  | 33.00                                   | 33.00                    | 33.00                                   | 33.00                  | 33.0                  |  |
| 9.  | Networth  | 14,296.05                               | 13,530.06                | 11,707,68                               |                        | 11,707.6              |  |
| 10. | Outstanding Debt  | 97,356,06                               | 89,305.45                | 69,173.50                               | 97,356.06              |                       |  |
| 11. | Outstanding Redeemable preference shares  | 1                                       | 89,303,43<br>Nil         | 09,173.50<br>NII                        | 97,356.06<br>Nil       | 69,173.5<br>N         |  |
| 12. | Debenture Redemption reserve  | Nil                                     | 1                        | Not applicable                          |                        |                       |  |
| 13. | Debt Equity Ratio   | Not applicable                          | Not applicable<br>6.60   | 5.91                                    | Not applicable<br>6.81 | Not applicabl         |  |
| 14. | Earnings per Share (EPS) - (of ₹2 per share)<br>(not annualised for interim period)   | 6.81                                    | 0,60                     | 5.91                                    | 6.81                   | 5.9                   |  |
| I   | a) Basic  | 10.38                                   | 8.32                     | 8.40                                    | 32.45                  | 26.1                  |  |
|     | b) Diluted  | 10.36                                   | 8,31                     | 8.38                                    | 32.40                  | 26.1                  |  |

Note: Interest Service Coverage Ratio and Debt Service Coverage ratio not applicable as the Company is a NBFC.

(₹ Crores)

| SI.<br>No | Particulars   | Consolidated                            |                          |   |                       |                       |  |
|-----------|---|---|--------------------------|---|-----------------------|-----------------------|--|
|           |   | Quarter ended                           |                          |   | Year ended            |                       |  |
|           |   | 31.03.2023<br>Audited<br>(Refer Note-8) | 31.12,2022<br>Un-audited | 31.03.2022<br>Audited<br>(Refer Note-8) | 31.03,2023<br>Audited | 31.03.2022<br>Audited |  |
| 1.        | Total income from operations  | 3,834.57                                | 3,408.09                 | 2,656.63                                | 13,105.59             | 10,231.81             |  |
| 2.        | Net Profit for the period before Tax  | 1,162.57                                | 922.84                   | 927.45                                  | 3,602.77              | 2,902.22              |  |
| 3.        | Net Profit for the period after Tax   | 855.20                                  | 684.82                   | 686.74                                  | 2,664.85              | 2,153.51              |  |
| 4.        | Total Comprehensive Income for the period (Comprising Profit for the period after tax and Other Comprehensive Income after tax) | 855.10                                  | 670.60                   | 732.46                                  | 2,688.73              | 2,289.78              |  |
| 5.        | Equity Share Capital  | 164.48                                  | 164.43                   | 164.28                                  | 164.48                | 164.28                |  |
| 6.        | Reserves (excluding Revaluation Reserves, securities premium account and capital redemption reserve)                            | 11,235.63                               | 10,478.27                | 8,682.80                                | 11,235.63             | 8,682.80              |  |
| 7.        | Securities premium account  | 2,912.99                                | 2,905.92                 | 2,888.92                                | 2,912.99              | 2,888.92              |  |
| 8.        | Capital Redemption reserve  | 33.00                                   | 33.00                    | 33.00                                   | 33.00                 | 33.00                 |  |
| 9.        | Networth  | 14,346,10                               | 13,581.62                | 11,769.00                               | 14,346.10             | 11,769.00             |  |
| 10.       | Outstanding Debt  | 97,357.50                               | 89,306.09                | 69,173.50                               | 97,357.50             | 69,173.50             |  |
| 41,       | Outstanding Redeemable preference shares  | Nii                                     | Nil                      | Nil                                     | Nil                   | NI CONTRACTOR         |  |
| 12.       | Debenture Redemption reserve  | Not applicable                          | Not applicable           | Not applicable                          | Not applicable        | Not applicable        |  |
| 13.       | Debt Equity Ratio   | 6.79                                    | 6.58                     | 5.88                                    | 6.79                  | 5.88                  |  |
| 14.       | Earnings per Share (EPS) - (of ₹2 per share) (not annualised for interim period)  | 10.40                                   | 8.34                     | 8.36                                    | 32.44                 | 26.24                 |  |
|           | a) Basic<br>b) Diluted  | 10.39                                   | 8.32                     | 8.35                                    | 32.38                 | 26.19                 |  |

Note: Interest Service Coverage Ratio and Debt Service Coverage ratio not applicable as the Holding Company is a NBFC

The Company entered into a share swap agreement on March 28, 2023, with TVS Supply Chain Solutions Limited (TVSSCSL), White Data Systems India Private Limited (WDSL) and other shareholders of WDSL for the transfer of the entire equity shares held by the Company in WDSL to TVSSCSL. As consideration for transfer of WDSL shares, TVSSCSL has allotted 22,35,265 Compulsory Convertible Preference Shares (CCPS) of TVSSCSL to the company on April 20, 2023, In accordance with Ind As 105 "Non-current Assets Held for Sale and Discontinued Operations", WDSL has ceased to be an Associate of the Group effective March 28, 2023 and has been classified as Asset held for Sale as at

On April 25, 2023 the company made a public issue of secured, rated, listed redeemable non-convertible debentures of the face value of ₹ 1,000 each ("NCDs") with a base issue size of ₹ 500 crores with an option to retain any over subscription up to ₹ 500 crores, aggregating up to ₹ 1,000 crores within the shelf limit of ₹ 5,000 crores ("Tranche Issue"). The issue has been over subscirbed and was pre-closed on April 27, 2023.

Note: The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Standalone and Consolidated Financial Results for the quarter and year ended March 31, 2023 is available on the Stock Exchange websites, www.nseindia.com and www.bseindia.com and also on the Company's website www.cholamandalam.com.

On behalf of the Board of Directors

Vellavan Subbiah

Chairman

Place: Chennal Date : May 3, 2023





## சோழமண்டலம் கீன்வெஸ்டவமண்ட அண்டு ஃபைனான்ஸ் கம்பெனி லிமிடை



CIN: L65993TN1978PLC007576 பதிவு அலுவலகம்: 'டேர் ஹவஸ்', 2, என்.எஸ்.சி.போஸ் சாலை, பாரிமுனை, சென்னை - 600 001. Tal.: 044 40907172; Fax.044 25346464. Email: invastors@chola.murugappa.com; Website: www.cholamandalam.com

தேர்ந்தெடுக்கப்பட்ட விரிவான பழவுத்தில் மார்ச் 31, 2023 அன்று முடிவடைந்த காலான்டு மற்றும் ஆண்டிற்காள தனிப்பட்ட மற்றும் ஒட்டுவமாத்த தணிக்கை செய்யப்பட்ட தித்நிலை முடிவுகள்

(7 Compositio) 31.03.2023 31.12.2022 31.03.2022 31.03.2023 31.03.2022 genium investrus ge விப்றங்கள் 12,977.98 3,599.69 2,666.20 10,138.77 2,890.94 பெல்லபாடுகள் மூலம் வருமானம் இக்கலத்திற்கான வரிக்கு முன் நிகர வாயம் இக்கலத்திற்கான வரிக்கு மின் நிகர வாயம் இக்கலத்திற்கான பெனத்த வருமானம் இக்காலத்திற்க வருமானம் உர்காடக்கிர காயம் வரிக்கு பின் மற்றும் இதர விறும்வன வருமானம் வரிக்குமின்ற 920.80 1,159.10 852.84 684.29 689.58 2,146,71 2,700,01 2.267.95 670.71 730.90 856.62 164.48 164.43 164.28 164.48 184 28 சப்பங்க முறையை கையிறப்புகள் மறு மறிப்பிற கையிறப்புகள் தீங்கலாக, பத்திறங்கள் பிரிமியம் கணக்கு பற்றும் ஒறைகள் பட்டி இருப்பு பத்திறங்கள் பிரிமியம் கணக்கு முறைகா மிட்டி இருப்பு கடன் நிறுகையி இதுவையில் உள்ள மிட்டேடுக்கக்கூடிய விருப்புப் பங்குகள் கடன் பத்திறர் விட்டி இருப்பு கடன் மன விசிறும் யக்கு விதிற விட்டி இருப்பு கடன் மன விசிறம் பங்கு விதிற நம்பு கடன் மன் விசிறம் இருப்பு முடைக்கைக்குற்றுக்கு அண்டு விகிறம் பெய்யப்படம்மனையு அவர்கள் சமால்கு மூதைனம் 8,621,48 11.185.58 10,426,71 8,621,48 11,185.58 2,888.92 2,912.99 2,905.92 2,888.92 2,912.99 33,00 11,707.68 33.00 33.00 33.00 11,707.68 33.00 14,296.05 14,296,05 97,356,05 13.630.06 13,630.06 89,305.45 @doma Guarantees 6.60 69,173.50 97,356.08 69,173.50 School Characters 6,81 இல்கை மோரத்தாத 6.81 26.16 26.11 10.38 10.36 8.32 8,31 8.40 8.38 32,45 32,40

இழ்பர் கூட்டி தேவை நடித்தபர் குறுந்த மழ்லும் கடன் தேவை நடித்தபர் குறுதம் நிறுவ NBFC ALE BOOK ் பொருத்தாது

(7 Cany anthi)

| es.<br>erain | druptisch   | Gr.Bowa <del>ps</del>                            |                                |   |                                |                                |  |
|--------------|---|--|--------------------------------|---|--------------------------------|--------------------------------|--|
|              |   | Визания дей накаделу                             |                                |   | முடியாடத்த ஆண்டு               |                                |  |
|              |   | 31.03.2023<br>paties seight g<br>(urbin egota-6) | 31.12.2022<br>paties trials ag | 31.03.2022<br>gentless briefs()<br>(unições egalis(6) | 31.03.2023<br>parties bounting | 31.03.2022<br>portion invision |  |
| 1            | செயல்பாடுகள் மூலம் வருமானம்   | 3,834.57   | 3,408.09                       | 2,658.63  | 13,105.59                      | 10,231.8                       |  |
| 2            | இக்காலத்திற்கான வரிக்கு முன் நிகர லாபம்   | 1,162.57   | 922.84                         | 927.45  | 3,602.77                       | 2,902.2                        |  |
| 3.           | இக்காவத்திற்கான வரிக்கு பின் நிகர லாபம்   | 855.20   | 684,82                         | 686.74  | 2,664,85                       | 2,153.5                        |  |
| 4.           | இக்காலத்திற்கான மொத்த வருமானம் இக்காலத்திற்கான<br>வருமானம் உள்ள_க்கிய லாயம் வரிக்கு பின் மற்றும்<br>இதர விரிவான வருமானம் வரிக்குப்பின்) | 855,10   | 670,60                         |   | 2,688.73                       | 2,289.7                        |  |
| 5.           | சம்பங்கு மூலதனம்  | 164.48   | 164.43                         | 164.28  | 164.48                         | 164.2                          |  |
| 6.           | கையிருப்புகள் மறு மதிப்தே கையிருப்புகள் நீங்கலாக<br>பத்திரங்கள் பிரிமீயம் கணக்கு மற்றும் மூலதள<br>மீட்பு இருப்பு                        | 11,235.63  | 10,478.27                      | 8,682.80  | 11,235.63                      | 8,682.8                        |  |
| 7            | பத்திரங்கள் பிரியியம் கணக்கு  | 2,912,99   | 2,905.92                       | 2,888.92  | 2,912.99                       | 2,888.9                        |  |
| 8.           | முறைகள் மிட்பு இருப்பு  | 33.00  | 33.00                          | 33.00   |                                |                                |  |
| 9.           | இகர மடுப்பு   | 14,346.10  | 13,561.62                      | 11,769.00   |                                |                                |  |
| 10.          | கடன் நிலுவை   | 97,357.60  | 89,306.09                      | 69,173.50   |                                |                                |  |
| 11.          | நிலுமையில் உள்ள மீட்டேடுக்கக்கூடிய விருப்படபங்குகள்   | (Aciental)                                       | இல்லை                          |   |                                |                                |  |
|              | கடன் பத்திர மீட்பு இருப்பு<br>கடன் சம் விகிதம்  | Ch.moghanau<br>6.79                              | G.58                           |   |                                | Оледоря<br>5.8                 |  |
| 14.          | பங்கு விக்க n= (ந்தெணை (சுல 72) - ஒரு பங்கிற்கு)<br>இண்டக்காலத்திறகு ஆண்டு விக்கம் செய்யப்படவில்லை)<br>அருப்படை<br>அருறையதிப்பு         | 10,40<br>10.39                                   | 8.34<br># 8.32                 |   |                                |                                |  |

இறிப்பு வட்டி சேலை மாதுகாப்பு விகிதம் மற்றும் கடன் சேவை மாதுகாப்பு விகிதம் நேறால்வும் இற மார்ச் 28, 2023 அன்று, டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் விமிடெட் (TVSSCSL), ஒயிட் டேட்டா சிஸ்டம்ஸ் இந்தியா மாரச 28, 2023 அன்று, டிவிகள் சபணை செயின் சொல்யுடிகள்ல விபிகட்ட (TVSCSL), ஒபிட் டோட்க சிஸ்டம்ஸ் இந்தியர் பிண்டேட் விபிகுட் (WDSL) மற்றும் WDSLஇன் பிற பலத்தாரர்களுடன் நிறுவனப் வைத்திருக்கும் முழு கூற்கும் மாற்றுவதற்காக, பங்கு பரிமாற்ற ஒப்பந்தத்தை திறுவனம் நேற்கொண்டது. WDSL பங்குகளை மற்றுவதற்கான பரிசிவனையாக, TVSSCSL நிறுவனம் ஏப்ரல் 20,2023 ஆன்று TVSSCSL வின் 22,35,265 கட்டாய் மாற்றத்தக்க முன்னுக்கைப் பங்குகளை (CCPS) ஒதுக்கியது. ND AS 105 இன் படி "விற்பணை மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகளுக்கான நடப்பு அல்லாத சொத்துக்கள்", WDSL மார்ச் 28, 2023 முதல் குழுவின் அளேசியேட்டாக இருப்பதை நிறுத்திவிட்டு, மார்ச் 31, 2023 நிலவரப்படி விற்பனைக்கான சொத்து என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

2023 அன்று மூடப்பட்டது.

உலக அறுப்பட்ட காணண்டுக்கான திதிநிலை முடிவுகள் செயி (மட்டியலிடுதல் கடமைகள் மற்றும் அறிவித்தல் தேவைகள்) விதிமுறைகள் 2015-ம் 33-வது விதிமுறையின் கிற், பங்கு வர்த்தக நிறுவனத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மார்ச் 31, 2023 உடன் முடிவடைந்த காலாண்டு மற்றும் ஆண்டிற்கான தனிப்பட்ட மற்றும் ஒட்டுமொத்த நிதிதிலை முடிவுகளின் முழு படிவழும் பங்கு வர்த்தக நிறுவனத்தின் இணையதளம் <u>www.bsyinola.com</u> மற்றும் <u>www.nsyinola.com</u> மற்றும் திறுவனத்தின் www.cholaniandalam.com இணையதளங்களிலும் காணலாம்.

இயக்குளர் குழு சார்பாக வெள்ளையன் கப்பையர் சேர்மன்

இடம் : சென்னை தேதி : மே 3, 2023



•• • Oinamani